

Savant Infocomm Limited

CIN : L72200YN1978PLC058225

Corp. Office : Gat No. 365/366, At Shirasgaon, Tal-Niphad, Dist- Nashik, MH-422206.

Ref. : SIL/2023-24/AH - 030

May 30, 2023

Bombay Stock Exchange Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai - 400 001.
Scrip Code: 517320
ISIN: INE898E01011

Dear Sir/Madam,

Sub : Newspaper Advertisement of Extract Statement of Standalone Audited Financial Results of the Company for the quarter / half year/ year ended 31st March 2023.

With reference to the captioned subject, we are enclosed herewith copy of newspaper advertisement published in Trinity Mirror (English) and Makkal Kural (Tamil) in respect of Extract Statement of Standalone Audited Financial Results of the Company for the quarter / half year / year ended 31st March 2023.

Thanking you, we remain.

Yours faithfully,
For Savant Infocomm Limited

Girish Sarda
Director
DIN : 07987669

Health Matters

Online therapy boon for mental healthcare

Vinod Naraen

In today's digital age, online therapy services have emerged as a convenient and accessible alternative to traditional in-person therapy sessions. Through secure digital platforms and communication tools, individuals can now access professional mental health support from the comfort of their homes. The growing popularity of online therapy services, their benefits, considerations and the impact they are making on mental healthcare is explained below:

Convenience and accessibility:

One of the key advantages of online therapy services is the enhanced convenience and accessibility they offer. Geographical barriers are eliminated as individuals can connect with licensed therapists regardless of their location. This is particularly beneficial for those living in remote areas or with limited access to mental health resources. Additionally, online therapy provides flexibility in scheduling appointments, allowing individuals to seek support at a time that suits their needs, without the limitations of traditional office hours.

Anonymity and no stigma:

For many individuals, the anonymity provided by online therapy services serves as a significant draw. It can reduce the fear of being judged or stigmatised, particularly for those seeking help for sensitive or personal issues. The ability to communicate through secure and confidential channels encourages open and honest conversations, fostering a safe therapeutic environment. This anonymity can encourage individuals who may have otherwise hesitated to seek mental health support to take that important step



towards self-care.

Diverse range of services:

Online therapy services offer a wide array of mental health services to cater to various needs. Individuals can find therapists specialized in areas such as anxiety, depression, relationship issues, trauma, and more. Moreover, many platforms provide access to different therapeutic modalities, including cognitive-behavioral therapy (CBT), mindfulness-based approaches, and dialectical behavior therapy (DBT). This diversity allows individuals to find the right fit for their specific needs and preferences.

The following are the currently available online Therapy services:

Hims is a telehealth

company specializing in men's health. Its sister company, Hers, focuses on women's health. Both companies offer free online group therapy sessions to those who join their anonymous support groups.

Link: <https://www.forthms.com/online-therapy>

Bliss by The Centre for Interactive Mental Health Solutions

This is a free course consisting of eight sessions. It may be ideal for those not yet ready to connect with a therapist. It aims to teach participants how to manage and improve their moods.

People can also use Bliss's mood monitor, which helps them track their mood changes throughout the program.

Individuals can complete the course at their own pace with complete anonymity.

According to the website, the company does not collect any information that could potentially identify a person.

Link: <https://cinhs.com/bliss-free-online-therapy-for-depression.html>

7 Cups

People who have mental health conditions or feelings of emotional distress can connect with trained listeners on 7 Cups. This service is free, and individuals can chat with a listener any time of the day.

However, the listeners are not licensed therapists. Also available on the 7 Cups website are self-help guides for anxiety, depression, panic attacks, and other conditions.

7 Cups is also offering internships for anyone above 18 years of age. 7 Cup's internship

programme offers two tracks to accommodate a vast group of listeners with different needs. This internship helps people understand other people and psychology better and makes them better listeners for the 7 Cups program.

Link: <https://www.7cups.com/>

Postpartum Support International

Postpartum Support International (PSI) is a nonprofit organization that can help pregnant people, their partners, and those with postpartum depression.

People can speak with a trained volunteer and attend weekly group calls that the organization's mental health professionals host.

There are separate group calls for males and females, and individuals can share their experiences and learn

more about symptoms and treatment options.

Link: <https://www.postpartum.net/>

Therapy Aid Coalition

Therapy Aid Coalition offers free virtual therapy to healthcare professionals and first responders.

Licensed therapists volunteer with the organization, offering their services for free or at extremely discounted rates. The organisation also runs initiatives to respond to emerging situations that people may need support with, such as wildfires, hurricanes, and mass shootings.

Link: <https://www.therapyaid.org/>

BetterHelp

BetterHelp has access to over 31,000 licensed, accredited, and experienced counselors. The company excels at matching therapists

to your individual needs and preferences.

BetterHelp also offers individual, couples, and family counseling. Sessions with your therapist take place via video conferencing, exchanging messages, chatting live, and speaking over the phone. Users rave about the live sessions, with many saying it's the reason they chose BetterHelp.

After completing a questionnaire and setting up your account, a computer program will match you with a therapist for your specific needs. Typically, this takes about 24 hours, and you always have the option of requesting a different counselor.

Best online therapy for teens

Link: <https://www.betterhelp.com/>

Teen Counseling Online Therapy

Teen Counseling is an online platform just for teens ages 13 to 19. They offer live chats, phone calls, video conferencing, and messaging in a "private" counseling room with a licensed therapist.

Link: <https://www.teencounseling.com/>

Hers

Hers is a great option for women, woman-identifying, and non-binary people looking for online therapy. The company doesn't accept insurance, but charges \$99 per session for all therapy services.

Link: <https://www.forthers.com/online-therapy>

Technological advancements and tools in technology have paved the way for innovative tools that enhance the online therapy experience.

Videoconferencing platforms allow face-to-face interaction, simulating an in-person therapy session. Messaging and chat-based services provide real-time communication, enabling individuals to seek support

whenever they need it.

Some platforms even incorporate features such as mood tracking, journaling, and self-help resources, further empowering individuals in their mental health journey.

While online therapy services offer numerous benefits, it is essential to consider certain limitations. Reliable internet access and technological literacy are prerequisites for accessing these services. Additionally, not all mental health concerns can be effectively addressed through online therapy, and some individuals may require in-person interventions. It is crucial to assess the appropriateness of online therapy on a case-by-case basis, considering the severity of the condition and the individual's specific needs.

Online therapy services have rapidly gained recognition and acceptance in the mental health field. As society becomes increasingly interconnected, these services are likely to become an integral part of mental healthcare.

With ongoing advancements in technology and increased awareness of mental health, the availability and quality of online therapy services are expected to improve further. Online therapy services have revolutionised the way mental health support is provided, offering convenience, accessibility, and anonymity to individuals seeking help. They bridge the gap between individuals and licensed therapists, fostering a supportive environment for personal growth and healing. While recognizing their limitations, it is evident that online therapy services play a crucial role in expanding access to mental health support and promoting overall well-being in our digital era.

Stem cells from stomach for diabetes therapy

Stem cells from the human stomach can be converted into cells that secrete insulin in response to rising blood sugar levels, offering a promising approach to treating diabetes, according to a preclinical study from researchers at Weill Cornell Medicine.

In the study, the researchers showed that they could take stem cells obtained from human stomach tissue and reprogram them directly - with strikingly high efficiency - into cells that closely resemble pancreatic insulin-secreting cells known as beta cells.

Transplants of small groups of these cells reversed disease signs in a mouse model of diabetes.

"This is a proof-of-concept study that gives us a solid foundation for developing a treatment, based on patients' own cells, for type 1 diabetes, and severe type 2 diabetes," said study senior author Dr. Joe Zhou, a professor of regenerative medicine and a member of the Hartman Institute for Therapeutic Organ Regeneration at Weill Cornell Medicine.

Insulin is a hormone that regulates blood glucose levels - without it, blood glucose becomes too high, causing diabetes and its many complications. An estimated 16 million Americans have type 1 diabetes, which results from an autoimmune attack that



destroys beta cells in the pancreas. At least several million other Americans lack sufficient beta cells due to severe type 2 diabetes. Current treatments in such cases include manual and wearable-pump injections of insulin, which have multiple drawbacks including pain, potentially inefficient glucose control, and the necessity of wearing cumbersome equipment.

Biomedical researchers aim to replace beta-cell function in a more natural way, with transplants of human cells that work as beta cells do: automatically sensing blood sugar levels and secreting insulin as needed. Ideally, such transplants would use patients' own cells, to avoid the problem of transplant rejection. Dr. Zhou has been working toward this goal for more than 15 years.

In early experiments as a postdoctoral researcher, he discovered that ordinary pancreatic cells could be turned into insulin-

producing beta-like cells by forcing the activation of three transcription factors -- or proteins that control gene expression -- resulting in the subsequent activation of genes required for the development of normal beta cells. In a 2016 study, he and his team showed that certain stem cells in the stomach, called gastric stem cells, are also highly sensitive to this three-factor activation method.

"The stomach makes its own hormone-secreting cells, and stomach cells and pancreatic cells are adjacent in the embryonic stage of development, so in that sense it isn't completely surprising that gastric stem cells can be so readily transformed into beta-like insulin-secreting cells," Dr. Zhou said. Attempts to reproduce these results using human gastric stem cells, which can be removed from patients relatively easily in an outpatient procedure

called endoscopy, were slowed by various technical hurdles. However, in the new study, led by first author Dr. Xiaofeng Huang, an instructor of molecular biology in medicine at Weill Cornell Medicine, the researchers at last achieved success. After turning human gastric stem cells into beta-like cells, the team grew the cells in small clusters called organoids and found that these organ-like pieces of tissue quickly became sensitive to glucose, responding with secretions of insulin. When transplanted into diabetic mice, the beta-like organoids functioned largely as real pancreatic beta cells would, secreting insulin in response to rises in blood glucose, and thereby keeping blood glucose levels steady. The transplants also kept working for as long as the researchers monitored them -- six months -- suggesting good durability.

Dr. Zhou said that he and his lab still need to optimize their method in various ways before it can be considered for clinical use. Necessary improvements include methods to increase the scale of beta-cell production for transplants to humans, and modifications of the beta-like cells to make them less vulnerable to the type of immune attack that initially wipes out beta cells in type 1 diabetes patients.

Any form of cancer can impact liver functioning

Cancers often release molecules into the bloodstream that pathologically alter the liver, shifting it to an inflammatory state, causing fat buildup and impairing its normal detoxifying functions, according to a study from investigators at Weill Cornell Medicine. This discovery illuminates one of cancer's more insidious survival mechanisms and suggests the possibility of new tests and drugs for detecting and reversing this process.

In the study, the researchers found that a wide variety of tumour types growing outside the liver remotely reprogram the liver to a state resembling fatty liver disease via secretion of extracellular vesicles and particles (EVs) containing fatty acids. The scientists found evidence of this process in animal models of cancer and in the livers of human cancer patients.

"Our findings show that tumours can lead to significant systemic complications including liver disease, but also suggest that these complications can be addressed with future treatments," said study co-senior author Dr. David Lyden, the Stavros S. Niarchos Professor in Pediatric Cardiology and of cell and developmental biology at Weill Cornell Medicine.

For the past two decades, Dr. Lyden, who is also a member of the Gale and Ira Drukier Institute for Children's Health and

the Sandra and Edward Meyer Cancer Center at Weill Cornell Medicine, and his research group have been studying the systemic effects of cancers. These effects reflect specific strategies cancers use to secure their survival and speed their progression. In their work published in 2015, for example, the team discovered that pancreatic cancers secrete molecules encapsulated in extracellular vesicles, that travel through

the bloodstream, are taken up by the liver, and prepare the organ to support the outgrowth of new, metastatic tumours.

In the new study, the researchers uncovered a different set of liver changes caused by distant cancer cells which they observed in animal models of bone, skin and breast cancer that metastasize to other organs but not to the liver. The study's key finding is that these tumours



induce accumulation of fat molecules in liver cells, consequently reprogramming the liver in a way that resembles the obesity- and alcohol-related condition known as fatty liver disease.

SAVANT INFOCOMM LIMITED						
REGD OFFICE: No. 16, 1st floor, Corporation Shopping Complex, Indira Nagar, Chennai - 600020						
Tel/Fax: 022 2530959; Email: s.i.companies@gmail.com; Web: www.savantinfocomm.co.in						
Extract Statement of Standalone Unaudited Financial Results for the Quarter ended 31st March, 2023						
Sr. No	Particulars	3 Months Ended			Year Ended	
		31-Mar-23	31-Dec-22	31-Mar-22	31-Mar-23	31-Mar-22
		(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)
1	Total Income (Net)	-	-	-	-	-
2	Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	(6.27)	(12.13)	(5.89)	(29.06)	(22.83)
3	Net Profit / (Loss) for the period (before tax after exceptional items)	(6.27)	(12.13)	(5.89)	(29.06)	(22.83)
4	Net Profit / (Loss) for the period (after tax and exceptional items)	(6.27)	(12.13)	(5.89)	(29.06)	(22.83)
5	Total Comprehensive Income for the period (Comprising profit for the period after tax and other comprehensive income after tax)	(6.27)	(12.13)	(5.89)	(29.06)	(22.83)
6	Paid up Equity Share Capital (Face value Rs. 10 per share)	338.03	338.03	338.03	338.03	338.03
7	Other Equity (as per last audited balance sheet)	NA	NA	NA	(465.42)	(442.92)
8	Earnings per share (EPS) FV of Rs.10/- each (not annualised)					
(i)	Basic EPS	(0.19)	(0.36)	(0.17)	(0.86)	(0.68)
(ii)	Diluted EPS	(0.19)	(0.36)	(0.17)	(0.86)	(0.68)

Note:

- This statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting standards and policies to the extent applicable.
- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the stock exchange under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on Stock Exchange website viz: www.bseindia.com and Company's website www.savantinfocomm.co.in.
- The above results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their respective meeting held on 29 May 2023.

For and on behalf of the Board of Directors
For Savant Infocomm Limited

Sd/-
Girish Sarda
Director
DIN : 07869769

Place : Nashik
Date : May 29, 2023

